

سُورَةُ سَكِّينَةٍ وَخَيْرٍ وَحَمْسَةٍ وَسَبْعَةٍ وَجَمِيعِهِ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○  
 الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَلَهُ  
 الْحَمْدُ فِي الْآخِرَةِ وَهُوَ الْحَكِيمُ الْخَيِّرُ ① يَعْلَمُ مَا يَلْجُونَ فِي  
 الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزَلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ  
 فِيهَا وَهُوَ الرَّحِيمُ الْغَفُورُ ② وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَأْتِنَا  
 السَّاعَةُ قُلْ بَلِّي وَرَبِّي لَتَأْتِنَا إِنَّكُمْ عَلَىٰ غَيْبٍ لَا يَعْزِزُ عَنْهُ  
 مِثْقَالُ ذَرَّةٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ وَلَا أَصْغَرُ مِنْ ذَلِكَ  
 وَلَا أَكْبَرُ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ ③ لِيُجْزِيَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا  
 الصِّلَاحَاتِ أُولَئِكَ لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ ④ وَالَّذِينَ  
 سَعَوْفَ فِيَّ إِلَيْنَا مُعِجزِينَ أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مِّنْ رَّجُزٍ  
 إِلَيْمٌ ⑤ وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنْزَلَ إِلَيْكَ مِنْ  
 رَّبِّكَ هُوَ الْحَقُّ وَيَهُدِي إِلَى صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ ⑥  
 وَقَالَ الَّذِينَ كَفَرُوا هَلْ نَدْلُكُمْ عَلَى رَجُلٍ يُنَبِّئُكُمْ  
 إِذَا أُمْرِزْتُمُ كُلَّ مُسَرَّقٍ إِنَّكُمْ لَفِي خَلْقٍ جَدِيدٍ ⑦

அத்தியாயம் : 34

ஸபங ஸபங எனும் நகரம்

வசனங்கள் : 54      மக்கீ      ருக்ஷங்கள் : 6

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்  
அல்லாஹ்வின் பெயரால் ( ஓதுகிறேன்).

1. புகழினைத்தும் அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் எத்தகையவனென்றால், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியதாகும். மறுமையிலும் சகல புகழும் அவனுக்கே உரியதாகும்; மேலும், அவன் தீர்க்கமான அறிவுடையவன்; (யாவையும்) நன்குணர்பவன்.

2. பூமிக்குள் நுழைகின்றதையும், அதிலிருந்து வெளிப்படுகின்றதையும், வானத்திலிருந்து இறங்குகின்றதையும், அதில் ஏற்றுகின்றதையும் அவன் அறிவான்; மேலும், அவன் மிகக் கிருபையுடையவன்; மிக்க மன்னிப்பவன்.

3. மேலும் நிராகரிப்போர், "மறுமை நான் நமக்கு (வரவே) வராது" என்று கூறுகின்றனர்; (நபியே!) நீர் கூறுவீராக: "அவ்வாறல்ல! மறைவானவற்றை அறியக்கூடிய என் இரட்சகனின் மீது சத்தியமாக, நிச்சயமாக அது உங்களிடம் வந்தே தீரும்; வானங்களிலோ, பூமியிலோ (உள்ளவற்றில்) ஓர் அனுவளவும் அவனை விட்டும் மறையாது; இன்னும், அதைவிட மிகச் சிறியதோ, மிகப்பெரியதோ (ஓவ்வொன்றும் லவ்ஹால் மற்றும் பூள் என்னும்) தெளிவான புத்தகத்தில் இல்லாமலில்லை."

4. விசவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்தோருக்கு (அந்நாளில்) அவன் கூலி கொடுப்பதற்காக— (அவ்வாறு அதில் பதியப்பட்டுள்ளது); அத்தகையோர்— அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.

5. மேலும், நம்முடைய வசனங்கள் விவுயத்தில் (நம்மை) இயலாமை யிலாக்குகின்ற (எண்ணங்கொண்ட) வர்களாக (நமக்கு எதிராக) முயற்சி செய்தார்களே அத்தகையோர்— அவர்களுக்கு வேதனையில் துன்புறுத்தும் வேதனையுண்டு.

6. (நபியே!) இன்னும், (வேதக்) கல்வி கொடுக்கப்பட்டார்களே அத்தகையோர்— உமதிரட்சகனிடமிருந்து உமக்கு இறக்கிவைக்கப்பட்ட (இவ்வேதத்தை, இதுவே உண்மையான வேதம்) என்றும், யாவரையும் மிகைத்த, மிக்க புகழுக்குரியவனின் நேரான வழியின்பால் இதுவழிகாட்டும் என்றும் காண்கிறார்கள்.

7. இன்னும், நிராகரிக்கிறார்களே அவர்கள், (மற்றவர்களிடம்) "நீங்கள் (இறந்து மக்கி) முற்றிலுமாக துண்டுதுண்டாக ஆக்கப்பட்டுவிடீர்களானால், நிச்சயமாக நீங்கள் (மீண்டும்) புதிய படைப்பில் இருப்பீர்களென்று உங்களுக்குத் தெரிவிக்கும் ஒரு மனிதனை நாம் உங்களுக்கு அறிவிக்கவா?" என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர்.

أَفْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أَمْ بِهِ حَنَّةُ بَلِ الَّذِينَ لَا يُؤْمِنُونَ  
 بِالْآخِرَةِ فِي الْعَذَابِ وَالضَّلِيلُ الْبَعِيدُ ⑥ فَلَمْ يَرُو إِلَى مَا  
 بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفُهُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ إِنْ تَشَانَخْسِفُ  
 بِهِمُ الْأَرْضَ أَوْ سُقْطٌ عَلَيْهِمْ كَسَفًا مِنَ السَّمَاءِ إِنَّ فِي ذَلِكَ  
 لَآيَةً لِكُلِّ عَبْدٍ مُنِيبٍ ⑦ وَلَقَدْ أَتَيْنَا دَاءً وَدَمْتَانِ فَضْلًا  
 يُجَبَّلُ أَوْ يُمَعَّنَ مَعَهُ وَالظَّيْرُ وَالثَّالِهُ الْحَدِيدُ ⑧ أَنْ اعْمَلْ  
 سِبْعَةٍ وَقَدْ رُفِيَ السَّرُدُ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ  
 بَصِيرٌ ⑨ وَلِسُلَيْمَنَ الرِّيحَ عُدُوُّهَا شَهْرٌ وَرَاحْهَا شَهْرٌ وَ  
 آسَنَالَهُ عَيْنَ الْقَطْرِ وَمِنَ الْجِنِّ مَنْ يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ  
 رَبِّهِ وَمَنْ يَزِغُ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذَقُهُ مِنْ عَذَابِ السَّعِيرِ ⑩  
 يَعْمَلُونَ لَهُ مَا يَشَاءُ مِنْ تَحَارِيبَ وَتَمَاثِيلَ وَحِفَانَ كَالْجَوَابِ  
 وَقُدُورِ رِسْيَتٍ إِعْمَلُوا أَلَّا وَدْ شُكْرًا وَقَلِيلٌ مِنْ عِبَادِي  
 الشُّكُورُ ⑪ فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَى مَوْتِهِ  
 إِلَادَاتِهِ الْأَرْضُ تَأْكُلُ مَنْسَاتَهُ فَلَمَّا حَرَّ تَبَيَّنَتِ الْجِنُّ  
 أَنْ كَوْكَانُوا يَعْلَمُونَ الْغَيْبَ مَا لَمْ تُؤْنَى فِي الْعَذَابِ الْمُهِيمِينَ ⑫

٤

8. "அல்லாஹ் வின் மீது அவர் பொய்யை இட்டுக்கட்டுகிறாரா? அல்லது அவருக்குப் பைத்தியமா?" (என்றும் கூறுகின்றனர்.) அவ்வு மறுமையை நம்பவில்லையோ அவர்கள் தாம் (பெரும்) வேதனையிலும், வெகுதூரமான வழிகேட்டிலும் இருக்கின்றனர்.

9. வானத்திலும், பூமியிலும், அவர்களுக்கு முன் னிருப்பதையும், பின்னிருப்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா? நாம் நாடினால் அவர்களை பூமிக்குள் அழுந்தசெய்துவிடுவோம்; அல்லது வானத்திலிருந்து பல துண்டுகளை அவர்கள் மேல் விழிச்செய்து (அவர்களை அழித்து) விடுவோம்; நிச்சயமாக தவ்பாச்செய்து (அல்லாஹ் வின்பக்கமே) திரும்பும் ஒவ்வொர் அடியானுக்கும் இதில் ஓர் அத்தாட்சி இருக்கின்றது.

10. இன்னும் திட்டமாக நாம் தாலுதுக்கு நம்மிடமிருந்து பேரருளைக் கொடுத்தோம்; "மலைகளே! நீங்கள் அவருடன் (சேர்ந்து) துதியை எதிரொலிக்கச் செய்யுங்கள்" (என்று கூறினோம்); இன்னும் பறவைகளையும் (வசப்படுத்திக் கொடுத்தோம்) அன்றியும், அவருக்கு இரும்பை மிருதுவாக்கியிருந்தோம்.

11. (மேலும்) "நிறைவான போர்க்கவசங்களைச் செய்வீராக! அவற்றின் வளையங்களில் (அளவை) ஒழுங்கு படுத்துவீராக" என்றும், "நீங்கள் நற்கருமங்களையே செய்துகொண்டிருங்கள்; நிச்சயமாக நான் நீங்கள் செய்பவற்றை பார்க்கிறவன்" (என்றும் கூறினோம்).

12. இன்னும், ஸமலைமானுக்குக் காற்றை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அதன் காலைப் பயணம் ஒரு மாத தூரமும், அதன் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது; மேலும், நாம் அவருக்காக செம்பு ஊற்றை (தன்னீரைப் போன்று உருகி) ஒடச்செய்தோம்; தன் இரட்சகனுடைய அனுமதிப்படி அவருக்குமுன் வேலைசெய்யக்கூடிய ஜின்களையும் (நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்;) அவர்களில் எவர் நம்முடைய கட்டளையை விட்டும் (புறக்கணித்துத்) திரும்புகின்றாரோ அவரை, கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையிலிருந்து கவைக்குமாறு நாம் செய்வோம் (என்று கூறினோம்).

13. அவைகள் (ஸமலைமானாகிய) அவர் நாடிய, மிஹ்ராபுகளை (பள்ளிகள், கோட்டைகள் உயர்ந்த குடியிருப்புத்தலங்கள் ஆகியவற்றை) யும், சிற்பங்களையும், (பெரிய பெரிய தண்ணீர்த்) தடாகங்களைப் போன்ற பெரும்கொப்பரைகளையும், அசைக்கழுடியாத (நிலையான) பெரிய (சமையல்) பாத்திரங்களையும் அவருக்காகச் செய்துகொண்டிருந்தன. (ஆகவே,) "தாலுதுடைய சந்ததிகளே! (நீங்கள் நமக்கு) நன்றிசெலுத்துவதற்காக செயல்படுங்கள்; மேலும், என்னுடைய அடியார்களில் நன்றிசெலுத்துவோர் (வெகு) சொற்பமேயாவர்" (என்று கூறினோம்).

14. அவர்மீது நாம் மரணத்தை விதியாக்கிய பொழுது, அவருடைய மரணத்தைப் பற்றி (அவர் சாய்ந்திருந்த) அவருடைய தடியை அரித்து விட்ட கறையானத் தவிர, (வேறெதுவும்) அந்த ஜின் இனத்த) வர்களுக்கு அறிவிக்கவில்லை; பின்னர், அவர் கீழே விழவே, மறைவானதை அறியக்கூடியவர்களாக தாங்கள் இருந்திருந்தால் இழிவான வேதனையில் தாங்கள் தரிப்பட்டிருக்க வேண்டியதில்லையே!" என்று ஜின்கள் தெளிவாகத் தெரிந்துகொண்டன.

لَقَدْ كَانَ لِسَبَابِي فِي مَسْكِنِهِمْ أَيَّةٌ جَتَّنِينَ عَنْ يَمِينٍ وَشَمَالٍ<sup>٥</sup>  
 كُلُّوْمِنْ رِزْقِ رَبِّكُمْ وَاسْكُرُوا إِلَهَ بَدَدَةٌ طَيِّبَةٌ وَرَبُّ  
 غَفُورٌ<sup>٦</sup> فَاعْرَضُوا فَارْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرَمْ وَبَدَلْنَاهُمْ  
 بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاقِ اُكْلِ خَمْطٍ وَآثِيلٍ وَشَعِيْرٍ مِنْ سِدْرٍ  
 قَلِيلٍ<sup>٧</sup> ذَلِكَ جَزَيْنَهُمْ بِمَا كَفَرُوا وَهَلْ نُجِزِيَ إِلَّا الْكُفُورَ<sup>٨</sup>  
 وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَرَكْنَا فِيهَا قُرَى ظَاهِرَةٌ  
 وَقَدَرْنَا فِيهَا السَّيْرَ سِيرُوا فِيهَا لَيَلَى وَآيَامًا أَمِينَ<sup>٩</sup>  
 فَقَالُوا رَبَّنَا بَعْدَ بَيْنَ أَسْقَارِنَا وَظَلَمُوا أَنفُسَهُمْ فَجَعَلْنَاهُمْ  
 آحَادِيَّثَ وَمَرْقَنَهُمْ كُلَّ مُهَرَّقٍ إِنَّ فِي ذَلِكَ لَذِيْتَ لِكُلِّ  
 صَبَّارٍ شَكُورٍ<sup>١٠</sup> وَلَقَدْ صَدَقَ عَلَيْهِمْ أَبْلِيْسُ ظَنَّهُ فَاتَّبَعَهُ  
 إِلَّا فِرِيقًا مِنَ الْمُؤْمِنِينَ<sup>١١</sup> وَمَا كَانَ لَهُ عَلَيْهِمْ مِنْ سُلْطَنٍ  
 إِلَّا لِنَعْلَمَ مَنْ يُؤْمِنُ بِالْآخِرَةِ مَمَّنْ هُوَ مُهْنَمٌ فِي شَكٍّ وَ  
 رَبُّكَ عَلَى كُلِّ شَعِيْرٍ حَفِيْظٌ<sup>١٢</sup> قُلْ ادْعُوا اللَّذِيْنَ زَعَمْتُمْ مِنْ  
 دُونِ اللَّهِ لَا يَمْلِكُونَ مِثْقَالَ ذَرَّةٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي  
 الْأَرْضِ وَمَا لَهُ فِيْهِمَا مِنْ شَرِكٍ وَمَا لَهُ مِنْهُمْ مِنْ ظَاهِرٍ<sup>١٣</sup>

15. திட்டமாக ஸபங (என்னும் ஊர்) வாசிகளுக்கு அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஒரு (நல்ல) அத்தாட்சியிருந்தது; (அதுவே) வலப் புறத்திலும், இடப் புறத்திலும் (இருந்த) இரு சோலைகள். "உங்கள் இரட்சகளின் உணவிலிருந்து உண்ணுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள், பரிசுத்தமான நகரம், மிக்கமன்னிப்பளிக்கும் இரட்சகன்" (எனவும் கூறப்பட்டது).

16. ஆனால், அவர்கள் (நம்மைப்) புறக்கணித்துவிட்டனர்; (ஆகவே, "மதுரிப்" அணையை உடைக்கக்கூடிய) பெரு வெள்ளத்தை அவர்கள் மீது நாம் அனுப்பிவைத்தோம்; அவர்களுடைய (சுவைமிகுந்த கனிகளையுடைய) இரு சோலைகளை, கசப்பும் புளிப்புமுள்ள பழங்களையுடைய மரங்களாகவும், சில இலந்தை மரங்களையும் உடைய இரு சோலைகளாகவும் நாம் மாற்றிவிட்டோம்.

17. அவர்கள் நிராகரித்ததன் காரணமாக, இதனை நாம் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தோம்; நிராகரிப்போருக்கே தவிர, (இதுபோன்ற) கூலியை நாம் கொடுப்போமா?

18. இன்னும், அவர்களுக்கிடையேயும், நாம் பரக்கத்துச் செய்திருந்த ஊர்களுக்கிடையேயும் வெளிப்படையாகத் தென்படக்கூடிய பல ஊர்களையும் ஆக்கி, அவைகளில்பிரயாணத்தை நாம் அமைத்தோம்; "இருக்களிலும், பகல் களிலும் அவற்றில் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள்" (என்று கூறினோம்).

19. ஆனால், அவர்கள் "எங்கள் இரட்சகனே! எங்கள் யாத்திரைகளை நெடுந்தூரமாகும்படி செய்வாயாக! என்று கூறி, தமக்குத் தாமே அவர்கள் அநியாயம் செய்து கொண்டனர்; ஆகவே, அவர்களை (பபற்றி அதிசயமாக ஜனங்கள் பேசும்) செய்திகளாக்கிவிட்டோம். இன்னும் அவர்களை (பல ஊர்களில்) சிதறடித்து (ப்பிரித்து) விட்டோம்; பொறுமையுடையவர், நன்றி செலுத்துபவர் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக இதில் (பல) படிப்பினைகள் இருக்கின்றன.

20. நிச்சயமாக (ஸபங வாசிகளான) அவர்களைப்பற்றி இப்லீஸ் எண்ணிய எண்ணைத்தை அவன் உண்மை ஆக்கிக்கொண்டான்; ஆகவே, விசவாசங்கொண்ட ஒரு பிரிவினரைத் தவிர, (மற்றவர்கள்) அவனைப் பின்பற்றினர்.

21. மேலும், அவர்கள் மீது அவனுக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை— ஆயினும், மறுமையை நம்பாது அவர்களில் சந்தேகத்திலிருப்போரிலிருந்து (மறுமையை) நம்புபவர் எவர் என்பதை நாம் தெளிவாக அறிவித்து விடு) வதற்காகவே, (இது நடந்தது.) இன்னும், உமதிரட்சகன் ஒவ்வொரு பொருளையும்பாதுகாப்பவன்.

22. (நபியே!) நீர் கூறுவீராக: "அல்லாஹ்வையன்றி, நீங்கள் (கடவுள்களை நீங்களிக்கொண்டார்களே அவர்களை, நீங்கள் அழைத்துப் பாருங்கள்; வானங்களிலோ, பூமியிலோ அவர்கள் ஓர் அனுவளவையும் சொந்தமாக்கிக் கொள்ளமாட்டார்கள்; அவ்விரண்டிலும், அவர்களுக்கு எத்தனையகூட்டுமில்லை; (இதில்) அவனுக்கு உதவியாளரும் அவர்களில் யாருமில்லை.

وَلَا تَنْفَعُ الشَّفَاعَةُ عِنْدَهُ إِلَّا مَنْ أَذْنَ لَهُ حَتَّىٰ إِذَا فُرِّزَ  
 عَنْ قُلُوبِهِمْ قَالُوا مَاذَا قَالَ رَبُّكُمْ قَالُوا الْحَقُّ وَهُوَ الْعَلِيُّ  
 الْكَبِيرُ<sup>٢٣</sup> قُلْ مَنْ يَرْزُقُكُمْ مِّنَ السَّمَوَاتِ وَالْأَرْضِ قُلِ اللَّهُ وَ  
 إِنَّا أَوْيَأْيَا كُمْ لَعَلِيْ هُدًى أَوْ فِي ضَلَالٍ مُّبِينٍ<sup>٢٤</sup> قُلْ لَا سُئْلُونَ  
 عَمَّا أَجْرَمْنَا وَلَا سُئْلُ عَمَّا تَعْمَلُونَ<sup>٢٥</sup> قُلْ يَجْمَعُ بَيْنَنَا رَبُّنَا مَنْ يَقْتَرِئُ  
 بَيْنَنَا بِالْحَقِّ وَهُوَ الْفَتَّاحُ الْعَلِيُّ<sup>٢٦</sup> قُلْ أَرُونِيَ الَّذِينَ أَحْقَتُمُ  
 بِهِ شُرَكَاءَ كَلَّا بَلْ هُوَ اللَّهُ الْعَزِيزُ الْحَكِيمُ<sup>٢٧</sup> وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافِةً  
 لِلنَّاسِ بِشِيرًا وَنَذِيرًا وَلِكُنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ<sup>٢٨</sup> وَيَقُولُونَ  
 مَتَىٰ هَذَا الْوَعْدُ إِنْ كُنْتُمْ صَادِقِينَ<sup>٢٩</sup> قُلْ لَكُمْ مِّيقَادُ يَوْمٍ لَا  
 تَسْتَأْخِرُونَ عَنْهُ سَاعَةً وَلَا تَسْتَقْدِمُونَ<sup>٣٠</sup> وَقَالَ الَّذِينَ  
 كَفَرُوا لَنْ نُؤْمِنَ بِهَذَا الْقُرْآنَ وَلَا بِالَّذِي بَيْنَ يَدِيهِ وَلَا  
 تَرَى إِذَا الظَّالِمُونَ مَوْقُوفُونَ عِنْ دَرَبِهِمْ يَرْجِعُ بَعْضُهُمْ إِلَى بَعْضِ  
 الْقَوْلِ يَقُولُ الَّذِينَ اسْتُضْعِفُوا إِنَّ اللَّهَ يَعْلَمُ الْأَنْتُوْ  
 لَكُنَّا مُؤْمِنِينَ<sup>٣١</sup> قَالَ الَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّ اللَّهَ يَعْلَمُ الْأَنْتُوْ  
 صَدَدْنَاكُمْ عَنِ الْهُدَىٰ بَعْدَ إِذْ جَاءَكُمْ بَلْ كُنْتُمْ مُّجْرِمِينَ<sup>٣٢</sup>

٣٣٢

23. இன்னும் யாருக்கு அவன் அனுமதி அளித்தானோ அவருக்குத் தவிர அவனிடத்தில் பரிந்துரை பயணிக்காது; முடிவாக அவர்களுடைய இதயங்களிலிருந்து நடுக்கம் நீக்கப்படுமானால், (அவர்களில் ஒருவர் மற்றவர்களிடம்) "உங்கள் இரட்சகன் என்ன கூறினான்?" என்று கேட்பார்கள். (அதற்கு மற்றவர்கள்) "உண்மையையே கூறினான்; அவனோ மிக்க உயர்ந்தவன், மிகப்பெரியவன்" என்று கூறுவார்கள்.

24. (நபியே!) "வானங்களிலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப் பவன் யார்?" என்று (நிராகரிப்போரிடம்) கேட்பீராக! (அதற்கு பதிலாக) "அல்லாஹ்தான்" என்று கூறுவீராக! இன்னும், நேர் வழியின் மீது, அல்லது பகிரங்கமான வழிகேட்டில் இருப்பது நிச்சயமாக நாங்களா? அல்லது நீங்களா? (என்றும் கேட்பீராக!)

25. (நபியே!) நீர் கூறுவீராக: "நாங்கள் செய்த குற்றங்களைப் பற்றி நீங்கள் கேட்கப்படமாட்டார்கள்; (அவ்வாறே) நீங்கள் செய்பவற்றைப் பற்றி நாங்களும் கேட்கப்படமாட்டோம்."

26. (மேலும்) நீர் கூறுவீராக: "(மறுமை நாளில்) எங்களுடைய இரட்சகன் நமக்கிடையில் ஒன்று சேர்ப்பான்; பின்னர் நமக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிப்பான்; இன்னும் அவனே தீர்ப்பளிப்பவன், (யாவையும்) நன்கறிகிறவன்.

27. (அன்றி) "அவனுக்கு இணையானவர்கள் என(க் கூறி) நீங்கள் அவனுடன் சேர்த்து வைத்தீர்களே அவர்களை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள்! அவ்வாறில்லை! மாறாக, அவன்தான் அல்லாஹ்! யாவரையும் மிகைத்தவன்; தீர்க்கமான அறிவுடையவன்" என்று கூறுவீராக!

28. மேலும், (நபியே!) உம்மை மனிதர்கள் அனைவருக்கும் நன்மாராயங் கூறுவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமேயன்றி நாம் அனுப்பவில்லை. எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்துகொள்ளமாட்டார்கள்.

29. மேலும், "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இந்த வாக்குறுதி எப்பொழுது (வரும்?) என்று (நபியே! உம்மிடம்) அவர்கள் கேட்கின்றனர்.

30. அதற்கு நீர் கூறுவீராக: "உங்களுக்காக ஒரு நாளின் தவணையிருக்கிறது; அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவும்மாட்டார்கள்; முந்தவும்மாட்டார்கள்.

31. "நிச்சயமாக நாங்கள் இந்தக்குர் ஆணையும், இதற்கு முன்னுள்ள (வேதத்)தையும் நம்பவேமாட்டோம்" என்றும் (இந்த) நிராகரிப்போர் கூறுகின்றனர்; ஆகவே இந்த அநியாயக்காரர்கள் தங்கள் இரட்சகன் முன் நிறுத்தப்பட்டவர்களாக நீர் பார்ப்பீராயின், அவர்களில் சிலர் சிலரின்பால் கூற்றைத் திருப்புவர்; (அப்போது) பலவினமாகக் கருதப்பட்டவர்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தோரிடம், "நீங்கள் இல்லாவிடில், நிச்சயமாக நாங்கள் விசுவாசங்கொண்டவர்களாகி யிருந்திருப்போம்" என்று கூறுவார்கள்.

32. (அதற்கு அவர்களில்) பெருமையடித்துக் கொண்டிருந்தவர்கள், பலவினமாகக் கருதப்பட்டவர்களிடம், "உங்களிடம் நேர் வழி வந்ததன் பின்னர், (நீங்கள் அதில் செல்லாது) அதை விட்டும் நாங்களா உங்களை தடுத்தோம்? (அவ்வாறு) இல்லை; நீங்கள் தாம் (அதில் செல்லாது) குற்றவாளிகளாக இருந்தீர்கள்" என்று கூறுவார்கள்.

وَقَالَ الَّذِينَ اسْتُضْعِفُوا إِلَيْنَا أُسْتَكْبِرُ وَابْنُ مَكْرُ الْيَلِ وَ  
 النَّهَارِ إِذْ تَأْمُرُونَا أَنْ تَكْفُرَ بِإِيمَانِهِ وَمَجْعَلَ لَهُ أَنْدَادًا وَأَسْرَوا  
 النَّدَامَةَ لِهَارًا وَالْعَذَابَ وَجَعَلُنَا الْأَغْلَلَ فِي أَعْنَاقِ الَّذِينَ  
 كَفَرُوا هُنَّ يُجْزَوُنَ الَّذِمَّا كَانُوا يَعْمَلُونَ ۝ وَمَا أَرْسَلْنَا فِي قَرِيبَةِ  
 مِنْ نَّذِيرٍ إِلَّا قَالَ مُتَرَفُوهَا إِنَّا بِمَا أَرْسَلْتُمْ بِهِ كَفِرُونَ ۝ وَ  
 قَالُوا مَنْ هُنُّ أَكْثَرُ أَمْوَالًا وَأَوْلَادًا وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ ۝ قُلْ  
 إِنَّ رَبِّي يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ وَلِكُنَّ أَكْثَرُ النَّاسِ  
 لَا يَعْلَمُونَ ۝ وَمَا أَمْوَالُكُمْ وَلَا أُولَادُكُمْ بِالَّتِي تُقْرِبُونَ بِكُمْ  
 عِنْدَنَا زُلْفَى إِلَامَنْ أَمَنْ وَعَمِلَ صَالِحًا فَأُولَئِكَ لَهُمْ  
 جَزَاءُ الْضَّعْفِ بِمَا عَمِلُوا وَهُمْ فِي الْغُرْفَةِ الْمُنُونَ ۝ وَ  
 الَّذِينَ يَسْعَوْنَ فِي الْأَيَّلَنَاتِ مُعْجِزِينَ أُولَئِكَ فِي الْعَذَابِ  
 مُخْضَرُونَ ۝ قُلْ إِنَّ رَبِّي يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ  
 مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ لَهُ وَمَا أَنْفَقْتُمُ مِنْ شَيْءٍ فَهُوَ  
 يُعْلِفُهُ وَهُوَ خَيْرُ الْمُرْزِقِينَ ۝ وَيَوْمَ يَعْشُرُهُمْ جَمِيعًا  
 ثُمَّ يَقُولُ لِلْمَلَائِكَةِ أَهْوَلَكُمْ أَيَّا كُمْ كَانُوا يَعْبُدُونَ ۝

٢٤

33. அன்றியும், பலவீனமாகக் கருதப்பட்டவர்கள், பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களிடம், "அவ்வாறல்ல! நாங்கள் அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும், அவனுக்குச் சமமானவர்களை (கூட்டுக்காரர்களை) நாங்கள் ஆக்குவதற்கும் நீங்கள் எங்களை ஏவிய பொழுது, (உங்களுக்குக் கீழ்ப்படியச் செய்தது)இரவிலும், பகலிலும் (எங்களுக்கு நீங்கள்) செய்த சூழ்ச்சியாகும். "இன்னும், அவர்கள் (யாவருமே) வேதனையைக் (கண்ணால்) காணும் சமயத்தில், தங்கள் கைசேதத்தை (தங்களுக்குள்) மறைத் துக்கொள்வார்கள்; மேலும், நிராகரித்தோருடைய சமூத்துகளில் நாம் விலங்குகளை ஆக்குவோம்; அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கல்லாமல் (வேறெதற்கும்) அவர்கள் கூவி கொடுக்கப்படுவார்களா?

34. இன்னும், எந்த ஊருக்கும்\_ அங்கிருந்த செல்வந்தர்கள், "நிச்சயமாக நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டார்களோ அதை நாங்கள் நிராகரிக்கின்றோம்" என்று கூறியே தவிர, நாம் அச்சமுட்டி எச்சரிப்போரை அனுப்பவில்லை.

35. அன்றியும், "செல்வங்களாலும், மக்களாலும் நாங்கள் மிக அதிகமானவர்கள்; (ஆகவே மறுமையில்) நாங்கள் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்" என்றும் அவர்கள் கூறினார்.

36. (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: "நிச்சயமாக என் இரட்சகன், தான் நாடியவர்களுக்கு சம்பத்தை விசாலமாகவும் கொடுக்கின்றான்; (தான் நாடியவர்களுக்கு அளவோடு) சுருக்கியும் கொடுக்கின்றான்; எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (அதன் கருத்தை) அறிந்து கொள்ளமாட்டார்கள்.

37. உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ உங்களை நம்மிடத்தில் சமீபமாக நெருக்கிவைப்பவர்கள் அல்லர்\_ விகவாசங்கொண்டு நற்செயல்களும் செய்தவரைத்தவிர\_ அவர்களுக்கு அவர்கள் செய்த (நல்) வினையின் காரணமாக இரட்டிப்பான கூலியுண்டு; அவர்களோ (சுவனபதி யிலுள்ள) உயர்ந்தமாளிகைகளில் நிம்மதியாக இருப்பவர்கள்.

38. மேலும், நம்முடைய வசனங்கள் விஷயத்தில் இயலாமையிலாக்குகின்ற (எண்ணங்கொண்ட) வர்களாக முயற்சிக்கின்றார்களோ அத்தகையோர்\_ (மறுமையில்) நரக வேதனையில் முன்னிலைப்படுத்தப் (பட்டு சேர்க்கப்) படுபவர்கள்.

39. (நபியே!) நீர் கூறுவீராக: "நிச்சயமாக என் இரட்சகன், தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு, வாழ்வாதாரத்தை விசாலப் படுத்துகிறான்; (தான் விரும்பியவர்களுக்கு) அளவோடும் கொடுக்கிறான். எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்த போதிலும் அதற்குப் பகரமானதை அவன் அளிக்கிறான்; இன்னும், வாழ்வாதாரங்களை நல்குவோரில் அவன் மிகச் சிறந்தவன்.

40. (மலக்குகளை வணங்கி வந்த) அவர்கள் அனைவரையும் அவன் (அல்லாஹ்) ஒன்றுதிரட்டும் நாளை (நினைவு கூருங்கள்). பின்னர் மலக்குகளிடம், இவர்கள் தானா உங்களை வணங்கிக் கொண்டிருந்தவர்கள்? என்று அவன் கேட்பான்.

قَالُوا سُبْحَنَكَ أَنْتَ وَلِيَّنَا مِنْ دُونِهِمْ بَلْ كَانُوا يَعْبُدُونَ  
 الْجِنَّةَ أَكْثَرُهُمْ بِهِمْ مُؤْمِنُونَ <sup>(١)</sup> فَالْيَوْمَ لَا يَمْلِكُ بَعْضُكُمْ  
 لِبَعْضٍ نَفْعًا وَلَا ضَرًّا وَنَقُولُ لِلَّذِينَ ظَلَمُوا ذُوقُهُمْ عَذَابٌ  
 النَّارِ الَّتِي كُنْتُمْ بِهَا تُكَذِّبُونَ <sup>(٢)</sup> وَإِذَا شُتِّلَ عَلَيْهِمْ أَيْتُنَا  
 بَيْتَنِتِ <sup>(٣)</sup> قَالُوا مَا هَذَا إِلَّا رَجُلٌ يُرِيدُ أَنْ يَصُدَّ كُمْ عَمَّا كَانَ  
 يَعْبُدُ أَبَاكُمْ وَقَالُوا مَا هَذَا إِلَّا إِفْلُكٌ مُفْتَرٌ وَقَالَ  
 الَّذِينَ كَفَرُوا لِلْحَقِّ لَمْ يَأْتِهُمْ إِنْ هُنْ هُنَّ إِلَّا سُحْرٌ مُبِينٌ <sup>(٤)</sup>  
 وَمَا أَتَيْنَاهُمْ مِنْ كُتُبٍ يَدْرِسُونَهَا وَمَا أَرْسَلْنَا إِلَيْهِمْ قَبْلَكَ  
 مِنْ نَذِيرٍ <sup>(٥)</sup> وَكَذَّبَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَمَا يَكُونُونَ مُعْشَارَ  
 مَا أَتَيْنَهُمْ فَكَذَّبُوا رُسُلِنَا فَلِكِيفَ كَانَ نَكِيرٌ <sup>(٦)</sup> قُلْ إِنَّمَا  
 أَعْظَمُكُمْ بِوَاحِدَةٍ أَنْ يَقُولُوا إِنَّمَا مَنْتَنِي وَفُرَادِي شُمَّ  
 تَتَعَكَّرُ وَأَنْ مَا يَصَا حِبْكُمْ مِنْ جِنَّةٍ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌ لَكُمْ  
 بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ <sup>(٧)</sup> قُلْ مَا سَأَلْتُكُمْ مِنْ أَجْرٍ  
 فَهُوَ لَكُمْ إِنْ أَجْرٌ إِلَّا عَلَى اللَّهِ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ  
 شَهِيدٌ <sup>(٨)</sup> قُلْ إِنَّ رَبِّي يَقْدِنِي فِي الْحِقْقَةِ عَلَّامُ الْغُيُوبِ

41. அ(தற்க)வர்கள், "(எங்கள் இரட்சகனே!) நீ மிகப் பரிசுத்தமானவன்; அவர்களன்றி நீதான் எங்கள் பாதுகாவலவன்; எனினும், அவர்கள் ஜின்களை வணங்கிக்கொண்டிருந்தனர்; அவர்களில் பெரும்பாலோர் அவர்களை (அந்த ஜின்களை) விசுவாசித்து மிருந்தவர்கள்" என்று கூறுவார்கள்.

42. "எனவே, இந்தாளில் உங்களில் சிலர் (மற்ற) சிலருக்கு நன்மையோ, தீமையோ செய்ய அதிகாரம் பெற மாட்டார்; (இம்மையில்) அநியாயம் செய்தார்களே அவர்களுக்கு" நீங்கள் எதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ அத்தகைய(நரக) நெருப்பின் வேதனையைச்சுவைத்துப் பாருங்கள் என்றும் நாம் கூறுவோம்.

43. இன்னும் தெளிவான நம்முடைய வசனங்கள் அவர்களுக்கு ஒதிக் காண்பிக்கப்பட்டால், "உங்கள் மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்த வைகளை விட்டும், உங்களைத் தடுத்து விட நாடுகின்ற ஒரு மனிதரேயன்றி இவர் (வேறு) இல்லை" என்று அவர்கள் கூறுகின்றனர்; மேலும் அவர்கள், (அவர்கள் கூறுகிற) "இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை" என்றும் கூறுகின்றனர்; மேலும், (திருக்குர் ஆனாகிய இந்த) உண்மை\_ அவர்களிடம் வந்த சமயத்தில், "இது பகிரங்கமான சூனியமேயன்றி (வேறு) இல்லை" என்றும் நிராகரிப்போர் கூறுகின்றனர்.

44. (நபியே! ) இவர்களுக்கு, (இதற்கு முன்னர்) வேதங்களிலிருந்து எதையும்\_ அதனை அவர்கள் ஒதுவதற்காக நாம் கொடுக்கவுமில்லை; அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய எவ்வரையும் உமக்கு முன்னர் நாம் அவர்களின் பால் அனுப்பவுமில்லை.

45. இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (நம்முடைய தூதர்களைப்) பொய்யாக்கினார்கள்; இன்னும் அவர்களுக்கு நாம் கொடுத்திருந்ததில், பத்தில் ஒரு பாகத்தையேனும் இவர்கள் அடைந்து விடவில்லை. பின்னர் அவர்கள் என்னுடைய தூதர்களை (நிராகரித்து)ப் பொய்ப்படுத்தினார்கள்; ஆகவே, (என்னை மறுத்ததன் காரணமாக தண்டனையைக் கொண்டும், வேதனையைக் கொண்டும் பிடித்த என்னுடைய) மறுப்பு எவ்வாறிருந்தது?

46. "நான் உங்களுக்கு உபதேசிப்பதெல்லாம் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றிதான்; நீங்கள் இரண்டிறன்டு பேர்களாகவோ, தனித்தனியாகவோ, அல்லாற்வுக்காகச் சிறிது எழுந்து (நின்று), பின்னர் (உங்களுக்குள்) சிந்தித்துப்பாருங்கள்" என்று (நபியே! நீர்) கூறுவீராக! "உங்களுடைய சிநேகிதர் (ஆகிய என)க்கு எத்தகைய பைத்தியமுமில்லை; கடினமான வேதனை வருவதற்கு முன்னர் அவர் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவரேதவிர வேறில்லை" (என்பதைத் தெளிவாக உணர்வீர்கள்).

47. (நபியே! மேலும்) நீர் கூறுவீராக: "நான் உங்களிடம் எவ்விதக் கூலியையும் கேட்கவில்லை; அவ்வாறாயின் அது உங்களுக்கே உரியது; என்னுடைய கூலி அல்லாற் விடமேயன்றி (உங்களிடம்) இல்லை\_ அவனோ ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கிறான்."

48. (மேலும்) நீர் கூறுவீராக: "நிச்சயமாக எனது இரட்சகன் உண்மையைப் போடுகின்றான்; (அது பொய்யை அழித்து மேலோங்கி விடுகிறது) மறைவானவற்றை (அவன்) மிக அறிந்தவன்."

قُلْ جَاءَ الْحَقُّ وَمَا يُبْدِيُ الْبَاطِلُ وَمَا يُعِيدُ<sup>٤٩</sup> قُلْ إِنْ  
 ضَلَّتْ فِي أَنَّهَا أَضَلُّ عَلَى نَفْسِي وَإِنْ اهْتَدَيْتُ فِيمَا يُوحَى  
 إِلَيْ رَبِّي إِنَّهُ سَمِيعٌ قَرِيبٌ<sup>٥٠</sup> وَلَوْ تَرَى إِذْ فَرَزْعُوا فَلَاقُوتَ  
 وَأُخْدُوا مِنْ مَكَانٍ قَرِيبٌ<sup>٥١</sup> وَقَالُوا أَمْتَاهِيهِ وَآثَى لَهُمْ  
 التَّنَاؤشُ مِنْ مَكَانٍ بَعِيدٍ<sup>٥٢</sup> وَقَدْ كَفَرُوا بِهِ مِنْ قَبْلُ  
 وَيَقِنُّونَ بِالْغَيْبِ مِنْ مَكَانٍ بَعِيدٍ<sup>٥٣</sup> وَحِيلٌ بَيْنَهُمْ وَبَيْنَ مَا  
 يَشْهُدُونَ كَمَا فَعَلَ بِاَشْيَا عِمْمِ مِنْ قَبْلِ إِنَّهُمْ كَانُوا فِي شَكٍ مُرِيبٍ<sup>٥٤</sup>

سُورَةُ الْقَارُونَ آتُتَتْ إِلَيْهِ مِنْ رَبِّهِ مَرْكُوعٌ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ○  
 الْحُمْدُ لِلَّهِ فَاطِرِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ جَاعِلِ الْمَلِئَكَةِ رُسُلًا  
 أُولَئِكَ أَجْنِحَةُ مَنْثُنَى وَثُلَاثَ وَرُبْعَ يَرِيدُونَ فِي الْخَلْقِ مَا يَشَاءُ إِنَّ اللَّهَ  
 عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ<sup>١</sup> مَا يَفْتَحُ اللَّهُ لِلنَّاسِ مِنْ رَحْمَةٍ فَلَامُسْكَ  
 لَهَا وَمَا يُمْسِكُ فَلَامُرْسِلَ لَهُ مِنْ بَعْدِهِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ<sup>٢</sup>  
 يَا أَيُّهَا النَّاسُ اذْكُرُوا إِنْتَمَ اللَّهُ عَلَيْكُمْ هُنَّ مِنْ خَالِقٍ غَيْرِ اللَّهِ  
 يَرْزُقُكُمْ مِنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا إِلَهَ إِلَّا هُوَ فَإِنْ تُؤْفِكُونَ ○

49. (நபியே) நீர் கூறுவீராக "உண்மை (மார்க்கம்) வந்துவிட்டது; பொய் புதிதாக ஒன்றையும் (இதுவரையில்) செய்யவில்லை; இனியும் செய்யப்போவதுமில்லை."

50. (மேலும்) நீர் கூறுவீராக: "நான் (உண்மையான வழியை விட்டு) வழி தவறிவிடுவேனாயின் அப்போது நான் வழி தவறி விடுவதெல்லாம் என்மீதே (பாவமாக) ஆகும்; நான் நேர் வழியை அடைந்திருந்தால், (அது) என் இரட்சகன் எனக்கு வஹி மூலமாக அறிவித்ததைக் கொண்டேயாகும்; நிச்சயமாக அவன், (யாவற்றையும்) செவியேற்பவன், (யாவற்றிற்கும்) நெருக்கமானவன்.

51. (இன்னும் மறுமையில் காஃபிர் களான) அவர்கள், திடுக்கமுற்றிருக்கும் பொழுது நீர் காண்பீராயின், அப்பொழுது (அவர்களால் எங்கும்) தப்பிச் செல்ல முடியாது; மிகச் சமீபமான இடத்திலிருந்து அவர்கள் பிடிக்கப் பட்டும் விடுவார்கள்.

52. மேலும், (அச்சமயம்) அவர்கள் (திடுக்கிட்டு) "நாங்கள் அவர் வேதத்)தை விசுவாசங் கொண்டோம்" என்று கூறுவார்கள்; (அவர்களிடமிருந்து செயல்கள் அங்கீகரிக்கப்படும் இடத்தை விட்டு) மேலும், வெகு தூரமான இடத்திலிருந்து கொண்டு (உண்மைவிசுவாசத்தைப்) பெறுதல் எவ்வாறு அவர்களுக்கு முடியும்?

53. (இதற்கு) முன்னர், அதைத்திட்டமாக அவர்கள் நிராகரித்தும் விட்டார்கள்; மேலும் வெகு தூரமான இடத்திலிருந்து மறைவான தைப்பற்றி (வீணாண்ணத்தைக் கொண்டே) ஏறிந்து (சொல்லிக்) கொண்டும் இருந்தார்கள்.

54. இதற்கு முன்பு இவர்களைப்போன்ற (நிராகரித்த) வர்களுக்கு செய்யப்பட்டது போல் இவர்களுக்கிடையிலும், இவர்கள் விருப்பம் கொண்டிருந்தவைகளுக்கிடையிலும் திரைபோடப்பட்டுவிட்டது (வனென்றால்) நிச்சயமாக, அவர்கள் அவநம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய சந்தேகத்திலேயே இருந்தார்கள்.

அத்தியாயம் : 35

ஃபாதிரி - ஆரம்பமாகப் படைப்பவன்

வசனங்கள் : 45 மக்கீ ருக்கீகள் : 5

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்

அல்லாஹ் வின் பெயரால் (ஓதுகிறேன்).

1. அல்லாஹ் விற்கே எல்லாப் புகழும்; அவன் வானங்களையும், பூமியையும் ஆரம்பமாகப்படைத்தவன்; இரண்டிரண்டும், மும் மூன் றும், நன்நான் கும் இரக்கைகளுடைய மலக்குகளைத் தூதர்களாக ஆக்கியவன்; அவன் நாடியதை(த் தன்) படைப்பில் (பின்னும்) அதிகப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிகக் ஆற்றலுடையோன்.

2. அல்லாஹ் (தன்) அருளிலிருந்து மனிதர்களுக்குத் திறந்து விட்டால், அதனைத் தடுத்துவிடக்கூடியவர் (ஒருவரும்) இல்லை. அவன் (தன் அருளைத்) தடுத்துக் கொண்டால் அதன் பின் அதனை அனுப்பக் கூடிய (ஒருவரும் இல்லை; இன்னும், அவன் (யாவறையும்) மிகைத்தவன்; தீர்க்கமான அறிவுடையவன்.

3. மனிதர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ் வின் அருட்கொடையை நினைத்துப்பாருங்கள்; வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ் வையன்றி வேறொரு படைக்கிறவன் இருக்கின்றானா? அவனைத் தவிர வேறொருவணக்கத்திற்குரிய) நாயன் இல்லை; ஆகவே, நீங்கள் (அவனை விட்டு) எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்?